

பாடம் - 7

தொழுகையின் வாழிப்கள்

الدرس السابع

واجبات الصلاة

(இரண்டாம் நிலைக் கடமைகள்)

1. தக்பீர்துல் இஹ்ராம் என்ற முதல் தக்பீரைத் தவிர ஏனைய தக்பீர்கள்
2. ருகூவில் 'சுப்ஹான ரப்பியல் அழீம்' என்று ஒரு முறை கூறுவது.
3. இமாமாகவோ தனியாகவோ நின்று தொழும்போது ருகூவிலிருந்து எழும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறுவது.
4. ருகூவிலிருந்து எழுந்த பிறகு 'ரப்பனா லகல் ஹம்த்' என்றுகூறுவது.
5. ஸுஜூதில் 'சுப்ஹான ரப்பியல்' அஃலா என்று கூறுவது.
6. இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் 'ரப்பிஃக் ஃபிர்லீ' என்றுகூறுவது.
7. முதல் அத்தஹிய்யாத்துக்காக அமர்வது.
8. அதில் அத்தஹிய்யாத்து ஒதுவது.

தொழுகையின் ருகூங்கள் (முதல் நிலைக் கடமைகள்)

1. ஃபர்மு தொழுகையில் சக்தி இருக்கும்போது நின்று தொழுவது. நஃபில் தொழுகையில் நின்று தொழுவது அவசியமில்லை. எனினும் ஃபர்மு தொழுகையின் கூலியில் பாதி கிடைக்கும்.
2. 'தக்பீர்துல் இஹ்ராம்' என்ற முதல் தக்பீர்.
3. ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா ஒதுவது.
4. ஒவ்வொரு ரக்அத்திலும் ருகூஃ செய்வது.
5. ருகூவிலிருந்து எழுந்து நிலையில் நிற்பது.
6. ஒவ்வொரு ரக்அத்திலும் ஏழு உறுப்புக்கள் தரையில் படுமாறு இரண்டு தடவை ஸஜ்தா செய்வது.
7. இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்வது.
8. மேற்கூறப்பட்ட அனைத்துக் காரியங்களிலும் நிதானத்தைக் கடைபிடிப்பது.
9. கடைசி அத்தஹிய்யாத்துக்காக அமர்வது.
10. அதில் அத்தஹிய்யாத்து ஒதுவது.
11. நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
12. ஸலாம் கொடுப்பது.
13. இக்கடமைகளை வரிசையாகச் செய்வது.